

தவக்காலம் 5ஆம் வாரம் - ஞாயிறு

முன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்பார்ந்தவர்களே! இவ்வுலகில் மனித மனங்களை எல்லாம் கட்டிப் போட்டு வைத்திருக்கும் ஒரு சுகமான சுகை சுயநலம் என்பதாகும். தான் மட்டும் நல்லவர், பிறர் எல்லாரும் கெட்டவர்கள் என்ற சுயம் சார்ந்த சிந்தனை பிறரை அவலமாகப் பார்க்கத் தூண்டுகிறது. ஆனால் தவறுவது மனித இயல்பு. தவறுக்குப் பின் திருந்தி எழுவதுதான் மனிதனுக்கு அழகு; கிறிஸ்தவ மனிதருக்கு மாண்பும் அதுவே என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வெளிப்படுத்துகின்றது.

“தீர்ப்பிடாதே, தீர்ப்புக்கு உள்ளாவாய்” என்று கூறும் இயேசு அன்பு செய்வதிலும் மன்னிப்பதிலும் என்றுமே மாறாதவர். இயேசு என்றும் யாரையுமே தீர்ப்பிட்டதில்லை. “இதோ! நாம் புதியன செய்கிறோம், பாலை நிலத்தில் பாதை ஒன்று அமைப்பேன், பாழ்வெளியில் நீரோடைகள் தோன்றச் செய்வேன் என்ற இறைவாக்கினர் எசாயாவின் முழக்கமும் கடந்ததை மறந்து விட்டு, இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுள் விடுக்கும் அழைப்பை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன் என்ற திருத்தூதர் பவுலின் கூற்றும் நாம் பிறரைத் தீர்ப்பிடாமல் மன்னித்து ஏற்கும் மனப்பக்குவத்திற்கு நம்மை அழைக்கின்றது

நாமும் இதுவரை நம் மனதில் சுமந்து கொண்டு செல்லும் வெறுப்பு, பழி வாங்கும் எண்ணம் போன்ற சுகைகளையெல்லாம் களைந்து போடுவோம். இறைவனோடு இணைய மனம் நிரம்பித் ததும்பும் அன்பு கொண்டவர்களாய், பிறரின் குறைகளைக் காணாது நிறைகளை நிறம் கண்டு நிறைவுகொள்ளும் மனம் வேண்டி, மன்னிப்பின் தேவனிடத்தில் நம்மை ஒப்புக் கொடுத்து பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை (எசா 43: 16-21)

அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரவேல் மக்களை விடுவிக்க இறைவன் எகிப்தில் செய்த அறிகுறிகளை நினைவுப்படுத்தி, இன்னும் பல புதியவற்றைச் செய்ய இருப்பதால், நடந்தவற்றை மறந்து விடுங்கள் என்று தேற்றும் ஆண்டவர் செய்யப் போகும் புதியன என்னவென்று கூறும் இறைவாக்கினர் எசாயாவின் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ள முதல் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை (பிலி 3: 8-14)

திருத்தூதர் பவுலடியார் இயேசுவைப் பற்றிய அறிவே தனது ஒப்பற்ற செல்வம் என்கிறார். ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவரின் நோக்கம் எல்லாம் இறுதி இலக்கைக் குறிவைத்தே இருக்க வேண்டும். அதுபோல கிறிஸ்துவுக்கு முன் இவ்வுலகச் செல்வமெல்லாம் குப்பையாகக் கருதும் பவுலடியார், இயேசுவைப் போல் துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்பி இயம்பும் வார்த்தைகளுக்கு செவிசாய்ப்போம்

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அன்பின் இறைவா!

எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், இருபால் துறவியர், பொதுநிலையினர் அனைவரும் தங்களின் மந்தைகளை புதிய பாதையில் வழிநடத்தும் நல் ஆயர்களாக வாழ்ந்திடும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நல் ஆயனே எம் இறைவா!

எம் நாட்டை ஆளும் நலைவர்கள் அனைவரும் மக்களின் நலனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், தியாக உள்ளத்தோடு பணி புரிந்திட அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வல்லமை மிக்க இறைவா!

இத்திருப்பலியில் பங்கு பெறும் அனைத்து மக்களையும் ஆசீர்வதியும் நற்செய்தி பணியாற்றும் அனைத்து நிலையினரும் மக்களை உம் பாதையில் நடத்திட எடுக்கும் எல்லா முயற்சிகளும் மக்களைச் சென்றடையவும், அனைவரும் தூய ஆவியால் நிரப்பப்படவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. என்றும் எங்களோடு இருக்கின்ற எம் ஆண்டவரே!

எமது குடும்பங்களுக்காக உம்மை மன்றாடுகின்றோம். குடும்பங்களில் அமைதி, சமாதானம், நல்லுறவு ஏற்படவும், ஒழுக்க வாழ்வும், விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்கவும், திருக்குடும்பத்தின் முன்மாதிரியை ஒவ்வொரு குடும்பமும் பிரதிபலித்து வாழவும் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி : ஆசிரியை திருமதி. ஞா.சொஸ்தினா மேரி, மேலமெஞ்சூனபுரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com